

Registered Office: Tel : 91 44 2811 2472
" Maithri " URL : www.ranegroup.com
132, Cathedral Road,
Chennai 600 086.
India.
CIN : L65993TN2004PLC052856

Rane (Madras) Limited



//Online Submission//

RML/SE/064/2024-25

December 04, 2024

BSE Limited Listing Centre Scrip Code: 532661	National Stock Exchange of India Ltd. NEAPS Symbol: RML
---	---

Dear Sir / Madam,

Sub: Newspaper advertisement for the transfer of Equity shares to IEPF - Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of the notice to shareholders of the Company published on December 04, 2024, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language) published.

The notice to shareholders is in respect of the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund Authority (IEPF), in accordance with Rule 6 of the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereof.

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you,

Yours faithfully,

For **Rane (Madras) Limited**

S Subha Shree
Secretary

Encl: a/a

DIAMONDS FOREVER

The rise of lab-grown diamonds raises awkward questions for the natural variety

SHARLEEN D'SOUZA
Mumbai, 3 December

Most of the diamonds we have in the world today were forged 1 billion to 3 billion years ago. We are speaking about the natural variety here. There is another kind, which is also created under extreme heat and pressure, but in a matter of half a dozen days or so, and in a laboratory. This is creating a problem for the natural kind because lab-grown diamonds are also widely considered to be — well — diamonds, chemically and physically. And they look just like natural diamonds, to the extent that you need sophisticated machinery to tell the two apart.

Unsurprisingly, a lot of buyers, especially millennials and Gen Zers, are going in for lab-grown diamonds. They say it is socially and environmentally more sustainable. What need not be stated is that lab-grown diamonds are cheaper, much cheaper than natural ones — according to different accounts, 80 to 95 per cent cheaper. "First and foremost, the massive success of lab-grown diamonds has reduced prices for natural stones well beyond what the mining industry had expected, driven largely by consumers who want more affordable options. Second, in the context of rising environmental, social and governance concerns, consumers are looking for improved sourcing traceability for their gems. And third, industry players are navigating sanctions against products from Russia, a major rough-diamond producer," says a study dated November 26 on the McKinsey & Company website. Suddenly, the legendary advertising line — a diamond is forever — is losing its shine. Worse, the prices of natural diamonds are declining.

De Beers-Tanishq tieup
In August, De Beers Group announced a three-year strategic collaboration with India's largest Jeweller, Tanishq, from Tata Group to push the sales of natural diamonds in the world's second-largest market after the United States for these stones. Though Indians' affinity for lab-grown diamonds is still at a nascent stage, the lab variety is alluring to first-time diamond buyers as it gives them an



option to come into the game at a lower price.

"We are trying to tell a better compelling reality of the fact of natural diamond, from the community where it is mined to where it goes for cutting and polishing and how it has been created," Anil Prithvi, managing director, De Beers India, told *Business Standard*. The tie-up between Tanishq and De Beers comes together to educate the customer with the right information about natural diamonds including the sustainability of natural diamonds.

The collaboration focuses on building consumer outreach, deepening capabilities of Tanishq's retail staff to communicate about natural diamonds, educating consumers about authenticity, and shaping customer experiences. This collaboration will be supported by a marketing campaign to build awareness and expand the customer base, including first-time buyers.

The two companies are also in talks to

explore opportunities to collaborate on traceability, how Tanishq's diamond supply needs can best be met, and if further opportunities to use De Beers' proprietary technologies to support pipeline integrity.

Tanishq sees 30 per cent of its sales come from the sale of standard jewellery, according to Ajay Chawla, CEO, jewellery division, Titan Company. The natural diamond market in India is worth \$8.5 billion and expected to reach \$22 billion in the next eight to 10 years. Diamond penetration is only eight to 10 per cent in the Indian market, which indicates huge room to grow.

According to Future Markets Insights data, the lab-grown diamond market in India was valued at \$264.5 million in 2022. Over the next 10 years, its sales are projected to rise at an annual growth rate of 14.8 per cent.

Certification proposal

To draw out the noise between the natural and lab-grown diamonds, the

LOSING SHINE

- The natural diamond market in India is worth \$8.5 billion and expected to reach \$22 billion in the next 8-10 years
- Natural diamond penetration in India is 8-10 per cent
- The lab-grown diamond market in India was valued at \$264.5 million in 2022, expanding at 14.8% CAGR
- Natural diamond prices have dropped in the last two years by 15-20%
- However, in larger natural diamonds (4+ carats and above), which form a niche market, prices have started to move up in the last 6-8 months

Central Consumer Protection Authority (CCPA) has invited stakeholders to submit suggestions on a proposed diamond certification.

Vipul Shah, chairman of Gems and Jewellery Export Promotion Council, says natural diamonds will become rare over a period of time, as no new mines are coming in. "If natural diamonds will gradually have its own niche market over the years," he says.

Lab-grown diamonds, since they are

technology driven products, are more affordable and cater to an audience where there are first-time buyers or buyers looking to buy something affordable.

Shah explains that lab-grown diamonds have a higher acceptance rate in the US. However, even if a buyer wants to buy it, they need to be aware that it is a piece of fashion jewellery and has no investment value. "As the market grows, natural diamonds will have their own



place and lab-grown will have their own. But lab-grown diamonds need to be marketed well in the Indian market," he says. What is needed, Shah says, is a policy definition for lab-grown diamonds, which they have in the US. "Currently, in India, lab-grown diamonds are not accepted as readily, and people still prefer to buy natural diamonds. But lab-grown is trying to break into a new segment in the country by attracting first-time buyers," he says.

This is corroborated also by Rajiv Popley, director at Popley Group, which runs a jewellery store in Mumbai. "We have not seen a shift to lab-grown diamonds and there is no situation where the consumer has asked for lab-grown diamonds. In fact, consumers are being sold to them," he says.

Meanwhile, Tanishq has placed an order for machines to tell the difference between lab-grown and natural diamonds.

TATA POWER
(Contracts Department)
Jyoti Jha, Head, Contracts
RANHAROGAR, JAMSHEDPUR-831016, Jharkhand

NOTICE INVITING EXPRESSION OF INTEREST

The Tata Power Company Limited invites expression of interest from eligible vendors for the following:

S.No.	Tender Description	Ref No
1	Operation support services for Cooling Water Chemical Treatment at Power House #6, Jamshedpur	CC24ASJop-110
2	Raise contract for Small Vehicle Deployment services for Haldia Plant, West Bengal	CC24ASDHL-07

For details of pre-qualification requirements, bid security, purchasing of tender documents etc., please visit Tender section of our website (URL: <https://www.tatapower.com/procurement/procurement.asp>). Eligible vendors wishing to participate may submit their expression of interest (in hard copy) on the tender file for issue of bid document latest by 24th Dec 2024.

Ranga Ravi (MADRAS) LIMITED
CIN: L65903TN2004PLC028266
Regs. Office: "MAHARAJ", 132, Cathedral Road, Chennai- 600 086
www.rangaravi.com; investor@rangaravi.com; Tel: 044-22154212/17

NOTICE OF COMPULSORY TRANSFER OF EQUITY SHARES TO IEFF

NOTICE is hereby given pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2019 ("the Rules"), that the Company is required to transfer by way of transmission all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholder for seven consecutive years or more to the Investor Education and Protection Fund Authority (IEFF).

Complying with requirements set out in the Rules, individual communications are being sent to the concerned shareholders whose dividend remains unclaimed and shares are due for transfer and details of such shareholders along with number of shares, are being uploaded on the website of www.rangaravi.com. Shareholders are requested to verify the details of un-encashed dividends and shares (in/are) to be transferred to the IEFF Authority.

The unclaimed dividend for the Financial year 2017-18 (interim) and corresponding shares are due for transfer within thirty days after February 28, 2025. Accordingly, concerned shareholder(s) are requested to make an application to the Company/Company's Registrar of Companies (ROC) in advance before the said date, to enable processing of claims.

The Company shall proceed to initiate corporate action for transfer of shares to the IEFF Authority in respect of such shares without any further notice by following the due process in the rules as under:

- Shares held in demat mode: by transfer of shares directly to demat account of the IEFF Authority;
- Shares held in physical mode: by issuance of new share certificates and thereafter converting into demat and transferring to the demat account of the IEFF Authority.

The shareholders may note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed to be an adequate notice in respect of issue of new share certificates(s) by the Company for the purpose of transfer of shares to the IEFF Authority pursuant to the Rules. No claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEFF pursuant to the said Rules. Both the unclaimed dividend and corresponding shares transferred to the account of the IEFF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEFF Authority after following the procedure prescribed in the Rules.

Shareholders having any queries on the subject matter, may contact the Company's Registrar and Transfer Agent M/s. Integrated Registry Management Services Private Limited (SEBI Registration No. INR00000544) at 2nd Floor, No. 1, Ramakrishna Street, T Nagar, Chennai - 600 017, Tel - 044 - 28140801 - 03, E-mail - sr@integratedindia.in

For Ranga (MADRAS) Limited
S Subba Shree
Secretary

Place: Chennai
Date: November 28, 2024

CIAL BOCHIN INTERNATIONAL AIRPORT LIMITED
(Listed Company)
04.12.2024

SUPPLY OF ONE EMERGENCY RESCUE STAIR

Scaled Item rate tenders are invited for Supply, Testing, Commissioning and Handing Over of Emergency Rescue Stair for Cochin International Airport from the reputed manufacturing firms or their authorized dealers.

Cost of tender (Rs.)	EMD (Rs.)	Completion period
Rs. 10,00,000/-	Rs. 10,00,000/-	Ready for delivery in 14 (fourteen) months from the date of acceptance of purchase order

For eligibility criteria and other details, visit our website www.cial.aero or before 16th December 2024. (Sd/-) MANAGING DIRECTOR

SKIPPER SKIPPER LIMITED
CIN: L40104WB1981PLC033408
Registered Office: "3A, Loudon Street, 1st Floor, Kolkata - 700017.
Telephone No.: (033) 2288 5731/5732; Fax No.: (033) 2288 5733;
Contact Person: Mrs. Anu Singh (Company Secretary & Compliance Officer); E-mail: anu.singh@skippers.com; Website: www.skippers.com.

REMINDER NOTICE FOR PAYMENT OF FIRST AND FINAL CALL TO THE HOLDERS OF 42963 PARTLY PAID-UP RIGHTS EQUITY SHARES HELD AS ON THE RECORD DATE i.e. MONDAY, NOVEMBER 04, 2024

This is only an Advertisement for information purposes and not for publication, distribution or release, directly or indirectly, in the United States of America or otherwise outside India and it should be read in conjunction with advertisement published on November 11, 2024. This is an offer on an "as is" basis. All capitalized terms used and not defined herein shall have the meaning assigned to them in the Letter of Offer dated January 17, 2024 filed with SEBI (Listing & ESOP) and the National Stock Exchange of India Limited (NSE), i.e. the stock exchanges where the Equity Shares of the Company are presently listed (NSE and NSE SME hereinafter referred to as the "Stock Exchanges") and Securities and Exchange Board of India (SEBI).

REMINDER-CUM-FORFEITURE NOTICE TO THE HOLDERS OF 42963 PARTLY PAID-UP RIGHTS EQUITY SHARES ON WHICH CALL MONEY IS TO BE PAID (ISIN: IN43FE0112)

LAST DATE OF PAYMENT: FRIDAY, DECEMBER 20, 2024

In terms of provisions of the Companies Act, 2013 ("Act") read with the relevant rules made thereunder, the First and Final Call Notice has been issued to such persons who were members of the Company on Monday, November 04, 2024 being the Record Date. The call payment period has since expired on November 27, 2024.

In this connection, the Rights Issue Committee of the Company (Committee) duly authorized by its Board of Directors (BoD) in a meeting held on November 30, 2024, approved sending Reminder-cum-Forfeiture Notice, for payment of the First and Final Call amount of Rs.145.50 per partly paid-up rights equity share (comprising Rs. 0.75 towards face value and Rs.144.75 towards securities premium) (without any interest) (Reminder-cum-Forfeiture Notice) to the holders of such partly paid-up rights equity shares of the First and Final Call. Company remains unpaid for payment of such unpaid First and Final Call.

Accordingly, dispatch of Reminder-cum-Forfeiture Notice has been initiated on December 03, 2024, to all the members who have not paid the call money. The payment period is from Friday, December 06, 2024 to Friday, December 20, 2024 (both days inclusive). Payment is to be made as under:

Payment Period	From, December 06, 2024	To, Friday, December 20, 2024	Duration 15 days (both days inclusive)
Mode of Payment	a. Skipper Limited First and Final Call Money - Escrow collection - R AC (for resident shareholders); b. Skipper Limited First and Final Call Money - Escrow collection - NR AC (for non-resident shareholders)		

R-Residential shareholders / NR- Non-Residential shareholders
Detailed instructions for payment of outstanding First and Final Call Money and Reminder-cum-Forfeiture Notice are available on the website of the Company at www.skipperslimited.com.

Please note that failure to pay the First and Final Call Money, as aforesaid, shall render the partly paid-up equity shares of the Company, including the amount already paid thereon liable to be forfeited in accordance with the provisions of the Act and the Articles of Association of the Company and the Letter of Offer. The Company shall be entitled to demand from any dividend payable to such members, if any, all sums of money outstanding on account of calls and interest due thereon in relation to the partly paid-up equity shares of the Company.

All correspondence in this regard may be addressed to Maharashtra Dattamatias Pvt.Ltd., Unit: Skipper Limited, Z-6, R N Mulherjee Road, 6th Floor, Kolkata, West Bengal, 700001; Contact person: Mr. Ravil Bahi; Tel: 033 2248 2248; E-mail: md@pdcltd.com.

For Skipper Limited - Sd/- Anu Singh
Company Secretary and Compliance Officer

Date: December 03, 2024
Place: Kolkata

SALE: 56 ACRES DRY LAND NEAR CHENNAI

Tamarivallur Tiruvallur

2.25 koms per acre.

36 kms away from Chennai Annanagar.

Suitable for Agriculture, Warehouses, Plot Developments.

9962635666

To book your copy, SMS reaches to 5757 or email us at order@bsmail.in

Business Standard Insight Out

UNITED SPIRITS LIMITED **DIAGEO**

Regd. Office: "UB Tower", # 24, Vital Mallya Road, Bengaluru-560 001, Tel: +91 80 3985 6500; Fax: +91 80 3985 6862
Email: investor@unitedspirits.com Website: www.diageoindia.com
Corporate Identity Number: L01551KA1999PLC024991

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

Notice is hereby given that the Company has received requests from the following shareholders for issue of Duplicate Share Certificates in lieu of the Original Share Certificates reported to have been lost / misplaced. The share certificates mentioned hereunder are therefore deemed to be cancelled and no transactions thereon would be recognized by the Company.

Sl. No.	Folio No.	Name of the Shareholder	No. of Share	Card Number	Distinctive No.	From	To
01	MS080256	SHASHI TODI RAJAJI TODI	500	3219	721525411	721525411	
02	MS080105	VISHAL GUPTA	500	1788	720811561	720812080	

The public are hereby advised against dealing in any way with the above share certificates. Any person(s) who has/have any claim(s) in respect of the said share certificates should lodge such claim(s) along with documentary evidences with the Company at its Registered Office within 7 days of the publication of this notice, after which no claim(s) will be entertained, and the Company will proceed to issue duplicate share certificates.

Place: Mumbai
Dated: 03, 12, 2024

For UNITED SPIRITS LIMITED
Sd/- Mital Sanghvi
(Company Secretary)

FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR

SHRIWALLAH PILLAI SOUTH WEST INDUSTRIES LIMITED
(OPERATING IN MANUFACTURING SECTOR) REGISTERED IN INDIA AND MANAGED UNDER INDIAN LAWS

Under sub-regulation (1) of regulation 38A of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1. Name of the corporate debtor along with INDIAN CIP/ LIP No.	Shriwallah Pillai South West Industries Limited, PAN: AAAC61397I, CIN: U12104MH1999PLC0373419, Regd. Office: 11, Galle Road, Mumbai, Maharashtra - 400005.
2. Address of the registered office	
3. URL of website	Jhalawar: SP-3 Industrial Area, Dhoned, Maharashtra; Rajapur: Ramnagar S. P. No. 42 (P), 6/2, 6/3 (P), 8/1, 8/2, 8/3, 8/4 (P), 8/5 (P), 9/1 (P), 9/2, 9/4, 10/1, 10/2, 10/3 (P), Tiruvallur: P.K. Murganathan Puram, Remond District - 603 402. Other fleet assets are located at Coimbatore and Pondicherry, Tamil Nadu.
4. Details of place where majority of fleet assets are located	
5. Installed capacity of main products/ services	Jhalawar: 50,000 spindles (approximately) (Plant 1: 28,000 spindles (approximately)); Rajapur: 50,000 spindles (approximately).
6. Quantity and value of main products/ services sold in last financial year	The Company did not have any operations in the previous financial year.
7. Number of employees/ workers/ permanent/ casual/ part-time/ contract workers	Employees: 2000 (approximately); Permanent: 1000 (approximately); Casual: 1000 (approximately).
8. Further details including last audited financial statements with schedules/ if two years, lists of creditors are available at URL:	Expression of interest is being invited for Clusters of Insolvency Resolution Process for Corporate Persons (Regulations, 2016). For further details write an email to irp@swiltd.com .
9. Eligibility for resolution applicants under section 25(2)(b) of the Code is available at:	The Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016. For further details write an email to irp@swiltd.com .
10. Last date for receipt of expression of interest	30 December 2024
11. Last date for provisional list of prospective resolution applicants	20 December 2024
12. Last date for submission of objections to provisional list	04 January 2025
13. Date of issue of final list of prospective resolution applicants	06 January 2025
14. Date of issue of information memorandum and request for resolution plans to prospective resolution applicants	06 January 2025
15. Last date for submission of resolution plans	06 February 2025
16. Process email to be submitted	irp@swiltd.com

Avil Meenadran
As Resolution Professional of Shriwallah Pillai South West Industries Limited, authorized for Assignment dated 13th 12th 2024. Registration No. IBB/MP/02/18-PRO/2017/2016-17/2024. Offices: 108, 1st Floor, Kanakia Avenue 2, Cross Road A, Behind Courtyard Marriot, Chennai, Andhra East, Mumbai - 400005. Email: avil@swiltd.com.

Date: 04 December 2024
Place: Mumbai

FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR M/S SHREE SANJEEVI STEEL & POWER LIMITED OPERATING IN STEEL INDUSTRY (INSOLVENCY RESOLUTION PROCESS FOR CORPORATE PERSONS) REGULATIONS, 2016)

Under sub-regulation (1) of regulation 38A of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1. Name of the corporate debtor along with PAN & CIN/ LIP No.	SHREE SANJEEVI STEEL & POWER LIMITED (SSSP), PAN: AAAC61397I, CIN: U12109MN2004PLC038866
2. Address of the registered office	ROOM NO.508, 5TH FLOOR, 21 HEWANTA BASU SAHAYAN, DALHOUSE, KOLKATA, KOLKATA, West Bengal, India, 700001
3. URL of website	Not Available
4. Details of place where majority of fleet assets are located	
5. Installed capacity and value of main products/ services	INSOLVENCY/FURANCE/ELECTRIC ARC/FURANCE
6. Quantity and value of main products/ services sold in last financial year	NA
7. Number of employees/ workers/ permanent/ casual/ part-time/ contract workers	NA
8. Further details including last audited financial statements with schedules/ if two years, lists of creditors are available at URL:	Details can be sought by emailing irp@sanjeevi.com
9. Eligibility for resolution applicants under section 25(2)(b) of the Code is available at URL:	Will be shared separately with the Applicant after receiving the request through email at irp@sanjeevi.com from Prospective Resolution Applicants.
10. Last date for receipt of expression of interest	19-12-2024
11. Last date for provisional list of prospective resolution applicants	23-12-2024
12. Last date for submission of objections to provisional list	29-12-2024
13. Date of issue of final list of prospective resolution applicants	31-12-2024
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	02-01-2025
15. Last date for submission of resolution plans	17-01-2025
16. Process email to be submitted	irp@sanjeevi.com and 266@gmail.com

Note: This Form G, serving as an invitation for Expression of Interest (EOI), supersedes the previously published Form G notices dated 26-04-2024 and 21-05-2024. Consequently, all EOI and Resolution Plans submitted in response to the Form G publications dated 26-04-2024 and 21-05-2024 are hereby considered invalid and stand rescinded.

Place: Kolkata
Date: 04-12-2024

Sd/- Sanjay Kumar Gupta
Resolution Professional
Shree Sanjeevi Steel & Power Limited in CRP
186/PSA-01/18-PRO/2017/2011/2015
AFA Valed Upto: 31st December, 2025
Email: irp@sanjeevi.com

CA, Azma, 27A, Bagyanagar Road, Kolkata -700054

